

Munoth Communication Limited

(Formerly Munoth Investments Ltd)

Regd Office: Munoth Centre, Suite No. 48 Illrd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA Phone: 91-44-2859 1190 Fax: 91-44-2859 1189 E-mail: info@munothcommunication.com
CIN: L65991TN1984PLC010816

May 22, 2021

M/s. Bombay Stock Exchange Limited, Phiroze Jheejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400 001

Dear Sir,

Sub: Intimation pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Notice for the Board Meeting to consider, approve and take on record the audited financial results (Both Standalone and Consolidated) for the year ended 31st March 2021

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we have published the notice of the Board Meeting scheduled to be held on 28th May 2021 to consider, approve and take on record the audited financial results (Both Standalone and Consolidated) for the year ended 31st March 2021 in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated.

Kindly take the same on records.

Thanking you,

Yours faithfully,

For Munoth Communication Limited

Jinal Jain Company Secretary

கேரள முதல்வராக 2வது முறை பினராயி விஜயன் பதவி ஏற்பு

20 புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

திருவனந்தபுரம், மே.21 முதல்வராக முறையாக பினராயி விஜயன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 20 புதிய அமைச்சர்களும் கொண்டனர். ஏற்றுக் இலாகாக்கள் அவர்களுக்கான இன்று ஒதுக்கப்பட்டன.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆரிப் முகமது பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பினராயி விஜயனை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் மட்டுமே பங்கேற்றனர். மோடி வாழ்த்து

கேரள முதல்வராக பதவி ஏற்றுள்ள

பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், 'கேரளாவில் 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ள பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

்பினராயி விஜயன் அமைச்சரவையில் மொத்தம் 20 புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் மார்க்சிஸ்ட் கட்சியினர், 4 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

அமைச்சர்களின் இலாகாக்கள் முதலமைச்சர் பினராயி விஜயன்,

(பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், வீடு மற்றும் சுற்றுச்சூழல்), கே.என்.பாலகோபால், (நிதித்துறை) வீணா ஜார்ஜ், (சுகாதாரத்துறை) பி.ராஜீவ், (தொழில்துறை மற்றும் சட்டத்துறை)

கே.ராதாகிருஷ்ணன் (தேவஸ்தானம்) ஆர். பிந்து, (உயர் கல்வித்துறை) வி.சிவன்குட்டி, (தொழிலாளர் நலத்துறை) எம்.வி.கோவிந்தன், (கலால் துறை) முகமது ரியாஸ், (சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை) வி.என்.வாசவன், (கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை)

கே.கிருஷ்ணன் (மின்சாரத்துறை) அந்தோனி ராஜு, (போக்குவரத்து

ரோஷ்னி அகஸ்டின், (நீர் வளத்துறை) (துறைமுகங்கள்)

சாஜி செரியன், (மீன்வள மற்றும் கலாச்சாரத்துறை) ரகுமான்,

(சிறுபான்மைத்துறை) ஜே.சின்ஜு ராணி, (கால்நடை மற்றும்

பால்வளத்துறை) ஏ.கே. சசீந்திரன், (வனத்துறை) ஜே.ஆர்.அனில், (உணவுப் பொருள்

பி.பிரசாத், (வேளாண்மைத் துறை) ஸ்ரீ.கே.ராஜன், (வருவாய்த் துறை)

வங்க கடலில் நாளை உருவாகவுள்ள புயல்

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 23ந்தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 23ந்தேதிக்குள் கரை திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

வெளியிட்டுள்ள அரசு செய்தக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் கடலில், வங்க

கூட்டியே இன்று தொடங்க உள்ளது என்றும், 22ந்தேதி (நாளை) வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு வங்க கடலில் குறைந்த தாழ்வுநில<u>ை</u> உருவாக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் தீவிரமடை**ந்**து அடுத்த 72 நேரத்தில் புயல் சின்னமாக உருவாகக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் வடமேற்காக நகர்ந்து மேற்கு வங்காளம் – ஒடிசா கடற்கரையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கையை தொடர்<u>ந்து</u>, தேவையான அனைத்து நடவடிக்கைகள<u>்</u> எச்சரிக்கை **மேற்கொள்ளப்பட்**டு வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் 23ந்தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) *கரை*க்கு திரும்புமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அனைவருக்கும் சார்ட்டிலைட் போன், நேவ்டெக்ஸ் ஆகிய தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவித்து அவர்கள் 23ந்தேதிக்குள்

நடவடி**க்**கைகளை திரும்புவத<u>ற்</u>கான மீன்வளத்துறை மேற்கொண்டு வருகிறார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீனவர்கள் கரைக்கு மணிநேரமும் திரும்புவதை கண்காணிக்கும் பொருட்டு, ഖണ്ട്കൃത്ത அலுவலகங்களில், 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை மேலும், செயல்பட்டு வருகிறது. உள்ள படகுகளுக்கு கடலோர காவல்படை மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களை பெற மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் TNSDMA TWITTER என்ற சமூக வலைத்தளத்தையும், TNSMART என்ற செயலியையும் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்கலாம்**.**

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிஷ்வா சபை ஊழியங்களின் ஸ்தாபகர் டாக்டர் பிரகாஷ் மறைவு: எடப்பாழ், ஓ.பி.எஸ். இரங்கல் கிறிஸ்தவ திருச்சபையின் பேராயரும்,

சபை ஊழியங்களின் ஸ்தாபகர் டாக்டர் எம்.பிரகாஷ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்ணா தி.மு.க. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமானஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது**:**-

சிறுபான்மையினர் நாடு ஆணையத்தின் தலைவராக மும்முறை பணியாற்றியவரும், தலைவி அம்மாவின் நன்மதிப்பைப் பெற்றவரும், சுயாதின

ஊழியங்களின் சிஷ்வா சபை ஸ்தாபகருமான டாக்டர் எம்.பிரகாஷ் உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். அன்புச் சகோதரர் பேராயர் டாக்டர்

பிரகாஷ்சை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சிஷ்வா சபை ஊழியங்களின் அங்கத்தினர்களுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் அனுதாபத்தையும் ஆன்மா கொள்வதுடன், அவரது நிழலில் திருவடி இறைவன் இளைப்பாற எல்லாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி,

வெவ்வேறு மாநிலங்களில் பிரபலமான மசாலா சுவை: அன்னபூர்ணா மசாலா அறிமுகம்

வெவ்வேறு மாநில நகரங்களில் பிரபலமான மசாலா சுவைகள் கொண்ட உணவு வகைகள் இருக்கும், பிரபலமாக அந்த மசாலா வகைகளை தேடித்தேடி சென்று ஆராய்ந்து அவற்றை ரெடி மசாலாக்கள் ஆக அன்னபூர்ணா மசாலா அறிமுகம் செய்துள்ளது.

அன்னபூர்ணா மசாலா நிறுவனம் 45 ஆண்டுகளாக பல்வேறு ரக பாரம்பரிய உணவு மசாலாக்களை தயாரி**த்**து இல்லத்தரசிகளின் பெற்றுள்ளது. ஆதரவைப் ஒவ்வொரு புதியதாக ஊருக்கும் பிரபலமான ஹைதராபாத் பிரியாணி, பிரியாணி. **ஆற்**காடு ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி போன்றவற்றுடன் லக்னோ சிக்கன் டெல்லி பன்னீர் ் பட்டர் மசாலா, காஷ்மீர் தம் ஆலு நாடன் கோழி ரோஸ்ட் பஞ்சாபி பட்டர் சிக்கன் மசாலா. செட்டிநாடு மிளகு, கோழி வறுவல் மசாலா, மதுரை ஆட்டு சுக்கா மசாலா, ஹைதராபாத் கபாப் மசாலா போன்ற பல்வேறு மசாலாக்களை 80 கிராம் பாக்கெட்டுகளாக அறிமுகம் செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பலசரக்கு கடைகள் சூப்பர்

சென்னை மே. 21– மார்க்கெட்களில் கிடைக்கும். அன்னபூர்ணா மசாலா செயல் இயக்குனர் விஜய் பிரசாத் ''உலகிலேயே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தனிச் சுவை கொண்ட மசாலாக்களை இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. இவை பாரம்பரியமானவை, உடல் ஆரோக்கியமானவை. எளிதில் சமைக்க கூடியதாக அன்னபூர்ணா மசாலா நிறுவனம் இவற்றை கண்டுபிடித்து, அவற்றை ஆய்வு செய்து சுத்தமாக, சுகாதார முறையில் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.

> உலக அளவில் இந்திய மண்டல ' சுவைகளுக்கு மசாலா வரவேற்பு உள்ளது.

'அன்னபூர்ணா மசாலா நிறுவனம் கோவையில் 30 ஆயிரம் சதுர அடியில் தொழிற்சாலை நிறுவி முழுமையான தரக்கட்டுப்பாடுடன் இவற்றை தயாரிக்கிறது. நாள் ஒன்றுக்கு 35 மெட்ரிக் டன் மசாலாக்கள் தயாரிக்கும் திறன் படைத்ததாக தொடர்ந்து வளர்ச்சி திட்டங்கள், நவீன ஆராய்ச்சி மற்றும் சிறப்பான வளர்ச்சி நிர்வாக குழுவை கொண்டு இந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது' . செயல் இயக்குனர் விஜய் பிரசாத் தெரிவித்தார்

குயிக் ஹீல் சிறப்பான செயல்பாடு: சென்னை, மே.21-

இன்டர்நெட், ஆன்லைன் வணிகம், செயல்பாட்டில் கம்ப்யூட்டர் பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிக்கும் குயிக் ஹீல் நிறுவனம் கொரோனா சிறப்பாக

பாதிப்பு காலத்திலும் செயல்பட்டுள்ளது. மார்ச் கடந்த மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் ரூ.10 மதிப்புள்ள ஒரு பங்குக்கு இறுதி டிவிடெண்ட்டாக ரூ.4 வழங்குகிறது என்று குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குனர் கைலாஷ் கட்கர்

தெரிவித்தார். இதன் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் குல்கர்ஸ் பேசுகையில், எங்கள் நிலை வலுவாக உள்ளது. ரூ.480.90 கோடி ரொக்க உபரியாக எந்த கடனும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.



Triplicane High Road, III Floor, Triplicane, Chennai - 600 005. CIN: L65991TN1984PLC010816

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, the 28th May, 2021, inter alia to consider and approve Audited Standalone and Consolidated Financial Results of the Company for the financial year ended

The information contained in this notice is also available on the Company's website www.munothcommunication.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

For Munoth Communication Limited Jaswant Munoth



Place: Chennai

Date: 20.05.2021

MUNOTH FINANCIAL SERVICES LIMITED

CIN: L65991TN1990PLC019836

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, the 28th May, 2021 inter alia to consider and approve Audited Financial Results of the

The information contained in this notice is also available on the Company's website www.munothfinancial.com and also on the website

For Munoth Financial Services Limited



Company for the financial year ended 31st March, 2021.

of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

Jaswant Munoth Managing Director (DIN: 00769545)



இ.எஸ். கல்விக் குழுமம் மற்றும் மருத்துவமனை சார்பில் தாளாளர் சாமிக்கண்ணு நாட்டார், தலைமை மருத்துவர் சரவணன், தலைவர் செந்தில்குமார் ஆகியோர் ரூ.5௦ லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரிடம் வழங்கினர். கலெக்டர் அண்ணா துரை, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா, எம்.எல்.ஏ.க்கள், ரா.லட்சுமணன், நா.புகழேந்தி, ஏ.ஜெ.மணிகண்ணன் ஆகியோர் உள்ளனர்.

★ 170 கி.மீ. நீளம் ★ 25 கி.மீ. அகலம் ★ 4,320 சதுர கி.மீ. பரப்பளவு

உலகின் ராட்சத பனிப்பாறை: அண்டார்டிகாவில் உடைந்து நடுக்கடலில் மிதக்கிறது

சிறு சிறு துண்டுகளாகி உருகும்; கடல் நீா்மட்டம் இன்னும் உயரும்

ரோனி, மே.21-உலகிலேயே மிகப்பெரிய இன்னும் சொல்லப் போனால் ராட்சத பனிப்பாறை உடைந்து நொறுங்கி அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் உள்ள வெட்டில் கடலில் மிதந்து இந்தப் கொண்டிருக்கிறது. பனிப்பாறை 170 கி.மீ. நீளம், 25 கி.மீ. அகலம், 4 ஆயிரத்து 320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கோள் செயற்கைக் அனுப்பியிருக்கும் புகைப்படங்கள் மூலம் பனிப்பாறை உருகி கடலில் மிதந்து வருவது தெரிய வந்துள்ளது.

பனிப்பாறைகள் இப்படி உடைந்து நொறுங்கி பின் சிறுசிறு துண்டுகளாகி, உருகி தண்ணீராய் மாறி கடலில் கலப்பதன் மூலம் இப்போதிருக்கும் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் இருக்கிறது.

வானிலை பருவ நிலை மாற்றம் பனிப்பிரதேச எதிரொலியாக பகுதிகளில் வெப்ப நிலை உயர்<u>ந்து</u> வருகிறது. இது அண்டார்டிகாவில் இன்னும் வேகமாக உயர்ந்து, பனிப்பாறைகள் உருகி நொறுங்கி கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்த மாற்றம் நடந்து கொண்டு வருகிறது.

கடந்த வருடம் இதேபோல பெரிய பனிப்பாறையாக A-68 உடைந்து நொறுங்கி, சிறுசிறு துண்டுகளாகி, கடல் நீரில் கரைந்தது.

முழுக்க முழுக்கப் பனிப்பாறை துருவத்தில்

அண்டார்ட்டிகா அமைந்துள்ள கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா பல்வேறு சேர்ந்த நாடுகளைச்

படிவம் எண். INC-26

விகி 20(3)-ன்படி)

பிராந்கிய இயக்குனர் முன்பாக

கென் பிராந்கியம்.

5வது தளம், சாஸ்திரி பவன், 26 ஹாடோஸ் சாலை, சென்னை–600 006

கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு

8(1) மற்றும் கம்பெனிகள் (துவக்கம்) விதிகள் 2014, விதி 20-ன் விஷயத்தில்

மனுபாக்சராஸ் கிநல்லை ஜுவல்லரி மேனுபாக்சராஸ் கிளஸ்டா பிரைவேட் லிமிடெட் விஷயத்தில் பகிவ அலைப்

பதிவு அலுவலகம்: 11பி/10, வீரகேரஎ பேருன் தெரு, திருநெல்வேலி டவுன் திருநெல்வேலி – 627 006

தீா்மானத்தின்படி, சட்டப்பிாிவ 8–ன் கீழ், கம்பெனியின் பெயாில்

கூடுதலாக உள்ள ''பிரைவேட் லிமிடெட்'' என்ற வார்த்தைகளை நீக்கி கம்பெனி உரிமம் பெறுவதற்

காக கம்பெனிகள் சட்டம் 2013

பிரிவு 8–ன்கீழ் மத்திய அரசுக்கு

விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய கம்பெனி திட்டமிட்டுள்ளது

என்று பொது மக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனியின் அந்தஸ்தை மாற்றும்

கிட்டத்தினால் எவரது நலமேனும்

பாதிக்கப்படுவதாக கருதுவாராயின்

கம்பெனிகள் பகிவாளர், கமிழ்நாடு

சென்னை, கார்ப்பரேட் விவகாரங்கள

துறை அமைச்சகம், பிளாக் எண்.எ

பி–விங், 2வது மாடி, சாஸ்திரி பவன், 26, ஹாடோஸ் சாலை,

சென்னை – 6೦೦ ೦34 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான அறிவிப்பு

பதிவுத்தபால்

அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை

கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள மனுதாரர் கம்பெனியின்

_______ பதிவு அலுவலகத்திற்கு அனுப்ப

பாதிக்கப்படும் நலன்

எதிர்ப்பதற்கான

நேரடியாக

மேனுபாக்சரர்ஸ் பிரைவேட் லிமிடெட்

மேனுபாக்சரர்ஸ்

DIN: 08222389

தேதி : 21.05.2021

இடம் : திருநெல்வேலி

இயக்குனர்

திருநெல்வேலி டவுன்

பிரைவேட் லிமிடெட்

கிட்டப்பா சங்கரசுப்ப

திரு**நெல்வேலி –** 627 006

மனுதாரர் கம்பெனி சார்பாக

மெசர்ஸ் நெல்லை ஜுவல்லரி

அபிடவிட்டுடன்

|க்குழ⊷,_ அன்று நடை√,∟_{ு,}_ ------- பொதுக்கூட்டத்தில் சிறப்ட

ஏப்ரல்

காரணத்தை

நாட்களுக்குள்

அளிக்கலாய்

Venue

வெள்ளிக்கிழமை 30

அசாகாாண

நிறைவேற்றப்பட்ட

மற்றும் மெசர்ஸ்

சட்டம்



ஆராய்ச்சியாளர்கள், கூடங்களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் உலகில் தற்போது வெப்பம் பூமியின் தெற்கு காரணமாக குளிர்ப் முனையைச் சேர்ந்த இந்த பிரகேசமான அண்டார்ட்டிகாவில் பனிப்பாறைகளும், பனி மலைகளும் நாள்தோறும் தொடங்கி யிருக்கின்றன. கடல் மட்டம் அபாயம் உயரும் ஆராய்ச்சியாளர்களும், இருப்பதாக ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே எச்சரித்து வருகின்றனர்.

நியூயார்க் நகரைவிட 4 மடங்கு பெரியது

இந்த நிலையில் அண்டார்ட்டிகா கண்டத்தில் இருந்து தற்போது ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை தனியாக பிரிந்து சென்றுள்ளது. பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது 175 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் ஐரோப்பிய கொண்டது என்று நிறுவனம்

தெரிவித்துள்ளது.

இந்த பனிப்பாறைக்கு ஏ76 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பூமியில் தற்போது பனிப்பாறைகளிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் பரப்பளவ 1,213 சகார இந்த பனிப்பாறையானது பரப்பளவில் அமெரிக்காவின் நியூயார்க் விட 4 மடங்கு பெரியது ஆகும். இந்தியாவின் தலைநகர் டெல்லியைப் போல 3 மடங்கு பெரிய பனிப்பாறை

இருப்பினும் இந்த பனிப்பாறை வெடெல் மிதக்கத் துவங்கி இருந்ததாகவும், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பகள் ் என்றும் விஞ்ஞானிகள் குறைவு தெரிவித்துள்ளனர்.

மேலும் பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த ஏ76 பனிப்பாறை இன்னும் தில காலத்தில் இது 2 அல்லது 3 துண்டுகளாக பிரிந்து சென்றுவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

SREMATHE RAMANUJAYA NAMAHA

Subhasweekarana Pathrika

We deeply sadened to inform you that our beloved Father



Sri Sathrasala Sugunakar

Date of Death 12.05.2021

attained Vaikunta Prapthi on 12-05-2021 Wednesday at 8.30 The 10th & 11th Day Ceremony will be performed on

Date & Day 22-05-2021 Saturday

Time **10th Day Ceremony** 6.00 a.m. onwards

11th Day Potharlu & Subhasweekaranam

SRI VASAVI NANDANAVANAM, Kollavari Ceremonial Gardens,

No.4 & 6, R.T. MudaliStreet, Choolai, (Behind Arihant Sivasakthi Apartments),

(Opp Nehru Stadium), Chennal -112. Son

SATHRASALA SURESHKHANNA

Mobile 95662 30456



Sundaram Home Finance profit up by 68% to Rs. 36.6 cr

Plans to raise 2,500 cr for growth

Chennai May 21: Sundaram Home Finance, the wholly owned subsidiary of Sundaram Finance Ltd., has registered a Net Profit of Rs.36.60 crores for the Q4 ended 31st March

The company had registered a net profit of Rs.82 crores for the corresponding period in the previous year. The Net Profit for the quarter ended 31st March 2020 included a onetime exceptional item of Rs. 60crores on account of write back of deferred tax liability. Hence the Net Profit for the two periods is not comparable.

On a like to like basis, Profit from Continuing Operations for O4 ended 31st March 2021 went up 68% to Rs. 36.60crores as compared to Rs. 21.68 crores (excluding the onetime exceptional item of Rs. 60crores) for the O4 ended 31st March 2020.

Disbursements for Q4 ended 31st March 2021 went up 18% to Rs. 459.38crores as against Rs.389.60crores registered in the fourth quarter ended 31st March




Lakshminarayanan Duraiswamy, MD, SHF

Commenting on the performance, Lakshminarayanan Duraiswamy, MD, Sundaram Home Finance said, "While it was a gloomy start to FY21, marked by lockdown in the first couple of months, the latter half of the year panned out well and we saw a gradual but certain recovery. The real estate sector showed remarkable tenacity in 2020 against unprecedented odds. Over the five month period between Nov'20 and March'21, we saw demand getting back to pre-COVID levels and a nice momentum was starting to build. The fourth quarter was the silver lining in the last financial year with the return of customer confidence?

Fund Raising Plans

To fund its growth plans, the company is looking to raise Rs. 2500crores this year through a mix of debt instruments and bank

On the outlook for the year, Lakshminarayanan said, "This financial year (FY22) was supposed to be the year of recovery. April started out well in terms of disbursements, but currently there is a great deal of uncertainty on the extent and intensity of the Covid second wave. There will be a momentary halt in the upward trend as we are likely to witness truncated housing sales and scrapped/delayed property development projects. However, as the recovery of 2020 showed, the market is likely to emerge stronger. There will be consolidation at the top end and change in consumer preferences will play out. The desire for a better lifestyle, the newly emerging remote working culture and reverse migration will drive the housing growth. We expect the growth trajectory to continue in the longer term."



Bob's Banter



Punctured Lifeboats..!

Filled with horror I read about the twenty-seven ONGC employees who died and fifty-three missing, when their barge sank during Cvclone Tauktae's tryst with the west coast of India. The barge, as you know, is the sleeping dormitory for the employees of the rig, ana has no engine. It's only purpose, to accommodate those who are not working on the oil rig next door.

And when the tidal waves thrust itself on the helpless barge, and winds lashed the floating dormitory at a speed of over 140 km per hour, waves filled the floating coffin and the employees running helter-skelter in search of lifeboats, found rubber rafts with holes in them!

I can well imagine the scene when a sailor informs the captain a few days earlier, "Captain, there are holes in all the lifeboats!"

"Who is going to use those boats? Tell me?"

And that is how we look upon safety measures in our country.

You don't believe me? Look at the pandemic!

If we had sealed the punctures of our lifeboats, there would have hardly been any second wave, but no, we thought we had a barge that

Public sector lender Canara Bank

reported a standalone profit of Rs

1,010.87 crore for the March 2021

quarter (Q4 FY21). The profitability

beat analysts' expectations on

the back of a dip in loan loss

provisions, higher net interest

income and other income. The loss

in the year-ago quarter stood at Rs

Canara Bank swung to profit in

March quarter as it reported a net

Chennai, May 21:

could face any storm, or rather we felt there wouldn't be any storm. The captain of the barge when warned that winds of 140 kmph would hit the Mumbai coast, allegedly retorted, according to the chief engineer, that the cyclone would

There will be no second wave, look how we have fought the first wave!" screamed our leaders over megaphones to the rest of the world.

"Let us have thousands crowding our election rallies!"

"Let the religious gather in hordes, nothing will happen!"

Our response to the pandemic in

February and March was like the response of the captain wasn't it, as thousands without masks jostled each other, he felt, "Who needs those boats?"

In the ghostly winds I hear the screams of the many who lost their lives in the raging seas, but far louder are the moans, the groans, and cries of hundreds of thousands reaching out to their captain, eyes aghast, voices hoarse from weeping, telling tales of loved ones perishing in hospitals, some speaking in silence of the horror, of letting go of a loved one, into rivers because there was no wood to cremate.

"Storm approaching! Watch out!" shouted the captains of other boats, who looked at the seas and expected a huger second wave, "Nothing will touch my barge!" shouted the captain, confident in his handling of the first wave.

And the second wave, higher than a tsunami hits our ship and people run for hospital beds and oxygen cylinders, they rush for nonexistent vaccines, and stare in total disbelief at giant holes in punctured lifeboats..!

bobsbanter@gmail.com

Join the



Write a Book! Write for newspapers! Write Web content

> Just One Month. 4 hours a week, Fri-Sat, 6-8 pm and write like a **Professional**

Send a 📤 to: +91 98925 - 72883



Rotary Club, GCC conduct mega free vaccination camp for 18 plus

The Rotary Club of Madras and Greater Chennai Corporation have collaborated for a free vaccination drive for people above 45 plus on May 16 and 17 at various

Corporation Commissioner Gandeep

Form No INC-26 Pursuant to rule 20 (3) the Compa

Before the Regional Director Southern Region, 5th Floor, Shastri Bhawan, 26 Haddows Road, Chennai-600 006 In the matter of the Companies Act. 2013. Section 8(1) of Companies Act, 2013 and Rule 20) of the

Companies (Incorporation) Rules, In the matter of M/s. Jewellery Manufacturers Cluster Private Limited having its registered office

at 11B/10, Veerakerala Perun

Street, Tirunelveli Town

Tirunelveli - 627 006. Petitione

Notice is hereby given to the General Public that the company made application to the Central Government under section 8 of the Companies Act. 2013 which is desirous of being converted into section 8 without the addition to its name of the words "Private Limited", in terms of the specia resolution passed at the Extraordinary General Meeting held on Friday, the 30th April, 2021 to enable the company for obtaining

license under section 8 of the Act.

Any person whose interest is likely to be affected by the proposed change in the status of the company may deliver or cause to be delivered or send by registered post of his/her objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Registrar of Companies, Tamilnadu, Chennai, Ministry of Corporate Affairs, Block No.6, B Wing 2nd Floor, Shastri Bhawan 26, Haddows Road, Chennai - 600034, within fourteen days from the date of publication of this notice with a copy to the applicant company at its registered office at the address

M/s. Nellai Jewellery Manufacturers Cluster Private Limited 11B/10, Veerakerala Perun Street, Tirunelveli Town, Tirunelveli - 627 006

For and on behalf of the **Applicant Company** M/s. Nellai Jewellery Manufacturers Cluster Private Limited

Kittappa Sankarasubbu DIN: 08222389 Date: 21.05.2021 Place: Tirunelvel

Singh Bedi inaugurated the 'MEGA FREE' vaccination camp organised by The Rotary Club of Madras in association with Greater Chennai Corporation. The free vaccination CoviShield drives are for the people above 45 plus

years. P.B. Prasad, Secretary, S. Balakrishna Director

of the camp.

carried aadhaar card and participated in the megal vaccination camp at various locations.

M Ellapa Chettiar Aided Primary School, 295 Lingi Chetty Street, George Town, Shrine Vailankanni Senior Secondary School, #9, Dhandapani Street T.Nagar, Sri Lakshmi Saraswathi Textiles Limited, No 16 Krishnama special projects were Road, Nungambakkam, present at theinauguration Semmozhi Poonga,

Large number of people American Consulate, Ellaiamman Colony, Teynampet, Dr. MGR Janaki College, 11&13, Durgabai Deshmukh Rd, State Bank of India Colony, Raja Annamalai Puram, Adyar Shastri Nagar welfare Association, 11, 5th Cross St, Shastri Nagar, Adyar and Sri Sankara Matric Higher Secondary School, No 1,51st Cross St, Thiruvalluvar Nagar Cathedral Road, Opposite Thiruvanmiyur.

Bajaj Finserv launches family assistance programme

a new announced

Chennai, May 21: comprehensive family Bajaj Finserv, one assistance program to of the largest financial extend support and conglomerates in India financial assistance to families of employees

PUBLIC NOTICE

I, R. SURESH, (High Court Advocate) S/o.Dr.N.Ramasamy, aged about 50 years, residing at GA, U, 3rd Main Road, Anna Nagar, Chennai–40. I was stayed along with R. Vivekanandan and his family in Anna Nagar, Chennai – 600 040, recently, I was shifted my residence to other house in same place, when I was shifting my goods and my belongings, I found that some of my properties documents, important Letters, my project works (NIOT, National DD, RES, NSTL, SUN TV (Pentafour), many commercial Ads, Spl Effects for films and etc.) show reels CDs, around 50 CDs and many other my belongings. Apart from this, I was met with an accident. Due to that accident my head was injured severely then I was hospitalized for one month. During that time R.Vivekanandan's wife came and told me to sign some blank stamp papers and green sheets for rental agreements. Actually by that time I was in semi conscious state due to severe head njury. Then I was signed up all above mentioned blank papers which was given by them to me for rental agreements. After discharged from the hospital, I was in bed rest for some months. Then I asked about the rental agreements to my tenants. By that time only it came to my knowledge that no one (tenants) signed up the rental agreements. So, the above mentioned all blank papers igned by me are with R. Vivekanandan and his family members Still now they are not returned above mentioned papers to me They are trying to misuse the above mentioned papers. The stolen documents by them are The Oral partition deed signed by R.Sathyabama, R.Ánandhi, myself and R.vivekanandan. N of family Partition deed 3605/01 registered on 1.10.2001 along with it related papers and etc. So, by this Public Notice, I am informing them to handover all

the above mentioned properties documents, signed blank stamp papers & Green Papers, and other stolen things to me or my nearby police station immediately without Fail. If they fails, they may face serious crime and Legal action along with compensation for damages caused because of the stolen things by them from me. So far in my life I am not entered into any of unregistered agreements(except rental agreement) and any other things with anyone. If anyone have any objections, they should contact me within 10 days from publication of this public notice with valid proof. If any one abuse or misuse the above said things, I am not responsible for that. Any transaction execute using above mentioned things, it wont bind me in any manner. I went to the police station two times to lodge the complaint regarding this Due to Covid Pandamic period jobs they are busy and they told

> R.SURESH. B.L MHAA, High Court

who have passed away due to the Covid-19 pandemic.

'Together as One' is an expression of Bajaj Finserv & its companies standing by its people in grieving times and supporting the families of deceased employees.

Sanjiv Bajaj, Chairman & Managing Director of Bajaj Finserv, said, "our people are not just employees but a part of the larger Bajaj family. It is unfortunate that we lost some of our own people to this pandemic. We resolve to stand by their families in these trying times, even in their absence."

PUBLIC NOTICE

My Client Mr. Selvapandi, S/o Samiya pa Nadar, Hindu, Aged 50 years, residing at No.7, 1st Street, Vetri Nagar, J.B. Estate, Avadi, Chennai 600 054. That the above said my Document misplaced the Original Registered Document of the Property of Survey No.157/1B, 157/3B, 157/3D at measuring Acre 4.15 Cents, Karuppur Village, Ettayapuram SRO, Vide Sale Deed Document No. 1906/2008, date14.07.2008 at Venkateshwara Xerox Shop near Avadi Sub Registrar Office on 29.04.2021. If any person finds the same kindly handover the document to the above said my

B.DHARANI, B.A., B.L., Advocate No.98, P.H.Road, Avadi Market Avadi, Chennai 600 054 Cell: 97907 11302, 94440 86363 profit of ₹1,011 crore in Q4FY21 Bank would arise from eroding as compared to ₹3,259 crore of net loss posted in the same quarter last year. The bank's net interest income (NII) rose 68.4% to ₹5,589 crore as against ₹3,318 crore yearon-year (YoY). The bank said that the ongoing

Canara Bank reports Q4 net profit at Rs. 1,011 cr

Covid situation continues to be uncertain and it is evaluating the situation on an ongoing basis. The major identified challenges for the cash flows and extended capital cycles.

Despite the challenges, the management believes that no adjustments are required in the financial results as it does not significantly impact the current quarter. Despite these events and conditions, there would not be any significant impact on Bank's results in future and going concern assumptions as at presently made.

Form No. URC -2

3,259.3 crore.

[Pursuant to section 374(b) of

[Pursuant to section 374(b) of Companies Act, 2013 and rule 4(1) of Companies (Authorised to Register) Rules, 2014]

1. Notice is hereby given that in pursuance of sub-section (2) of section 366 of the Companies Act, 2013, an application has been made to the Registrar at No.480 First Floor, Khivraj (Companies Act, 2007, Khivraj (Companies Act, 2016, Act 2016) Complex II, Nandanam, Chennai, Tami Nadu - 600035 that M/s.CHENNAI Nadu - 600035 that M/s.CHENNAI SOUTH CITY HOMES LLP A LLP may be registered under Part I of Chapter XXI of the Companies Act 2013, as a company limited by shares. The PRINCIPAL OBJECTS of the

company are as follows: To deal in real estate, and to acquire by purchase, take on lease any land building, and any estate or interest in and any right connected with any such property and earn commercial rent

A copy of the draft articles of association of the proposed company may be inspected at the office at No.480 First Floor, Khivraj Complex II, Nandanam, Chennai, Tamil Nadu

Notice is hereby given that any person objecting to this application may communicate their objection in writing to the Registrar at Indian Institute o Corporate Affairs (IICA), Plot No. 6,7,5 Sector-5, IMT Manesar, Gurgaon Harvana, India-122050, within twenty one days from the date of publication of this notice, with a copy to the company at its registered office.

ted: 19-05-2021 CHENNAI SOUTH CITY HOMES LLP

கணக்கு எண் கணக்கு வைத்திருப்பவர்

Form No. URC -2 Advertisement giving notice about registration under part I chapter XXI [Pursuant to section 374(b) of Companies Act, 2013 and rule 4(1) of Companies (Authorised to Register) Rules, 2014]

Notice is hereby given that in pursuance of sub-section (2) of section 366 of the Companies Act, 2013, an application has been made to the Registrar at Khivraj Complex II, No.480, First Floor, Anna Salai, Nandanam, Chennai, Tamil Nadu - 600035, that M/s. DRA AADITHYA CITY PROJECTS LLP a LLP may be registered under Part of Chapter XXI of the Companies Ac 2013, as a company limited by shares. The PRINCIPAL OBJECTS of the company are as follows:

To deal in real estate, and to acquire by purchase, take on lease any land building, and any estate or interest in, and any right connected with any such land and buildings, and to lease such property and earn commercial ren there from.

conv of the draft articles of association of the propose company may be inspected at the office at Khivraj Complex II, No.480, First Floor, Anna Salai, Nandanam, Chennai, Tamil Nadu - 600035.

Notice is hereby given that any perso objecting to this application may communicate their objection in writin to the Registrar at Indian Institute of Corporate Affairs (IICA), Plot No. 6.7.8 Sector-5, IMT Manesar, Gurgaon Haryana, India-122050, within twenty one days from the date of publication of this notice, with a copy to the company at its registered office. ated: 19-05-2021

DRA AADITHYA CITY PROJECTS LLP

மொக்க

Regd. Office: "MUNOTH CENTRE", Suite No.48, 343, Triplicane High Road, III Floor, Triplicane, Chennai - 600 005. CIN: L65991TN1984PLC010816

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, the 28th May, 2021, inte alia to consider and approve Audited Standalone and Consolidate Financial Results of the Company for the financial year ended 31st March, 2021. The information contained in this notice is also available on the

Company's website www.munothcommunication.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

For Munoth Communication Limite

Jaswant Munoth



MUNOTH FINANCIAL SERVICES LIMITED Regd. Office: Suite No. 46&47 "MUNOTH CENTRE", 343, Triplicane High Road, 3rd Floor, Chennai 600 005.

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, the 28th May, 2021 inter alia to consider and approve Audited Financial Results of the Company for the financial year ended 31st March, 2021.

The information contained in this notice is also available on the Company's website www.munothfinancial.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

For Munoth Financial Services Limited

239.20

16.00

235.3

15.5

65

57

301.5

329.3

54

143.9

15.8

193.5

196.5

371.7

47.1

371.3

42

84.4

21.7

269.1

218.1

79.3

126.8

30.2

17.6

24.7

48

36

207

7393.5

மேலாளர்

Place: Chennai Date: 20.05.2021

Jaswant Munoth Managing Director (DIN: 00769545)

CSB BANK Limited பதிவு அலுவலகம் : திருச்சூர் : பெரவள்ளூர் கிளை

நகை ஏல அறிவிப்பு

கீழே குறிப்பிட்டுள்ள நகைக் கடன்கள் எங்கள் வங்கியில் CSB Bank Ltd, பெரவள்ளூர் கிளையில், இது நாள் வரை அசலும் வட்டியும் செலுத்தப்படாமல் உள்ளது. பதிவு நோட்டீஸ் அனுப்பி பெற்றும் பெறாமலும் அதை திருப்பி வந்துள்ள நகை கடன்களுக்கும் வட்டியும் அசலும் மற்றும் இதர செலவினங்களையும் செலுத்தி நகைகளை வரும் 10.06.2021 அன்று திரும்ப பெறாவிட்டால் பெரவள்ளூர் கிளை அலுவலகத்தில் 11.06.2021 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணி அளவில் அல்லது வங்கி நிர்ணயம் செய்யும் வேறு தேதியிலோ மறு அறிவிப்பின்றி பகிரங்க ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்படுகின்றது. மேலும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏலம் நடைபெற இயலாவிட்டால் நகை தனியாரிடம் விற்கப்பட்டு அசலும் வட்டியும் இதர செலவினங்களும்

வசூலிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

| எண. | | @ITML | எடை | எடை | | 29 | 3992870 | புநீனிவாசன் | 16.00 | l |
|-----|---------|------------------------|---------------------------------------|-------|---|---------|----------|--------------------|--------|---|
| 1 | 7263276 | அருண்குமார் | 59.30 | 59 | F | 30 | 3992870 | திம்மையன் | 66.30 | t |
| 2 | 7257896 | பால சுப்பிரமணியன் | 503.40 | 459.5 | | 31 | 3405902 | திரிஷா | 57.40 | t |
| 3 | 3938180 | பாலாஜி | 507.20 | 484.8 | | 32 | 4011137 | வசந்தராஜ் | 316.90 | t |
| 4 | 7194462 | பாஸ்கர் | 441.50 | 429.1 | | 33 | 198323 | வெங்கடேசன் | 341.00 | t |
| 5 | 4022651 | டி.கே. சசிகுமார் | 45.60 | 42.5 | F | 34 | 7256173 | விக்டர் | 54.10 | t |
| 6 | 4028382 | டேவிட் தேவராஜ் | 69.40 | 68.2 | | 35 | 3982359 | மீனாட்சி | 147.60 | t |
| 7 | 4133919 | தேவி | 24.30 | 24 | | 36 | 3999795 | வினோத்குமார் | 16.00 | t |
| 8 | 4003711 | ஹேமநாதன் காமராஜ் | 48.40 | 47.5 | | 37 | 3923055 | அன்வர் | 195.5 | t |
| 9 | 3993301 | இமானுவேல் | 6.70 | 6 | | 38 | 3982606 | சற்குணம் | 202.5 | t |
| 10 | 3973074 | ஜெயரட்சகன் | 103.00 | 102 | | 39 | 4019722 | ஷியாமளா ஒய் | 385.1 | t |
| 11 | 4041632 | கலைவாணி | 261.30 | 257 | | 40 | 3332014 | நீரஜா | 56.5 | t |
| 12 | 7269320 | கலியபெருமாள் | 94.40 | 93.5 | | 41 | 7268406 | புவனேஸ்வரி | 389.9 | t |
| 13 | 4066313 | காமேஸ்வரி கோவிந்தராஜன் | 40.80 | 40.5 | | 42 | 7111259 | நந்தகுமார் | 44.2 | t |
| 14 | 3725915 | கதிரவன் | 188.20 | 184.9 | | 43 | 4176149 | யுவராஜ் | 85.4 | t |
| 15 | 4179263 | கிருஷ்ணமூர்த்தி | 33.20 | 32 | | 44 | 4177029 | செல்வகலைமதி | 22.4 | t |
| 16 | 3535836 | எல்.கே. நந்தினி | 23.70 | 23 | | 45 | 4177135 | சாந்தி | 278.6 | T |
| 17 | 3940867 | முனுசாமி | 32.80 | 32 | | 46 | 4177953 | பழனி | 225.9 | T |
| 18 | 4181408 | நளினி | 34.50 | 34 | | 47 | 4184757 | மலர்செல்வ <u>ி</u> | 85 | T |
| 19 | 3562163 | ரவி | 12.10 | 10.5 | | 48 | 4185424 | செந்தமிழ் | 127.5 | T |
| 20 | 3997627 | ரவிச்சந்தர் | 151.50 | 149.3 | | 49 | 4192702 | பவானிபி ரியா | 30.2 | T |
| 21 | 7160664 | ரவிகுமார் | 6.20 | 65.8 | | 50 | 4234013 | ஜெசினா | 17.6 | T |
| 22 | 3336762 | சந்தோஷ் குமாரி | 727.40 | 699.3 | | 51 | 4234019 | சுனீஷ் | 24.7 | Ī |
| 23 | 4176603 | சதீஷ்குமார் | 32.70 | 32.5 | | 52 | 4240920 | டேவிட் சாலமன் | 48.5 | Ī |
| 24 | 7189649 | செந்தில்குமார் | 49.00 | 48.5 | | 53 | 7032249 | மூர்த்தி | 36 | Ī |
| 25 | 4014398 | ஷகிலா | 115.70 | 112.3 | Г | 54 | 14737 | நாகன் | 209.8 | T |
| 26 | 3970844 | சிவகுமார் | 172.20 | 164.5 | Г | | | மொத்தம் | 7598.2 | Ī |
| 27 | 4095975 | ஸ்ரீ | 93.90 | 89 | G | ததி: 21 | .05.2021 | | | _ |
| | | · | · · · · · · · · · · · · · · · · · · · | | | | | | | |